

ஹஸ்ரத் ஜந்தாவது கல்ஃபத்துல் மஸ்ஹ் (அய்யதஹுல்லாஹுத் தஆலா பினஸ்ரிஹில் அஸ்ஸ்) அவர்கள் 06/08/2021 அன்று U.K - இஸ்லாமாபாதிஜுள்ள முபாரக் பள்ளிவாசலில் ஆற்றிய ஜுமுஆ பேருரையின் சுருக்கம்

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸ்ஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:

“உங்கள் மீது நான் நல்லெண்ணம் கொண்டிருக்கின்றேன். எனவே நீங்கள் விருந்தினர்களுக்கு நன்கு தொண்டாற்றுங்கள்.”

ஹஸூர் (அய்யதஹுல்லாஹு) கூறினார்கள்: “அந்த நல்லெண்ணம் தான் இன்றும் நிலைத்திருக்கின்றது.”

ஆண்டு மாநாடு தொடர்பாக விருந்து உபசரிப்பவர்கள் மற்றும் விருந்தினர்களின் பொறுப்புகள் பற்றிய எடுத்துரைப்பு

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ - أَمَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ -

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ﴿١﴾ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٢﴾ الرَّحْمَنِ الرَّحِيمِ ﴿٣﴾ مَلِكِ يَوْمِ الدِّينِ ﴿٤﴾ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾

إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿٦﴾ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ ۗ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿٧﴾

இன்று பிரிட்டனின் ஆண்டு மாநாடு ஆரம்பமாகிறது. இன்ஷா அல்லாஹ்! அனைத்திற்கும் முதலாவதாக நான் கூற விரும்புவது யாதெனில், ஆண்டு மாநாடு அருளுக்குரிய முறையில் நடப்பதற்காகவும், கலந்து கொள்பவர்கள் நன்மை மற்றும் இறையச்சத்தில் அதிகம் முன்னேறுவதற்காகவும் மிகவும் துஆ செய்யுங்கள். தொற்று நோயின் காரணத்தினால் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளிலும் ஜமாஅத் ஏற்பாட்டின் கீழும் ஆண்டு மாநாடு கேட்கப்படும் என்று நான் கேள்விப்பட்டேன். எவ்வாறு இருப்பினும் ஆண்டு மாநாட்டில் பங்கு கொள்கிறவர்கள் எவராகிலும் அவர்கள் மாநாட்டு திடலில் இருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் கலந்துகொள்ளவேண்டும். மேலும் இத்தருணத்தை துஆக்களில் கழியுங்கள்.

இவ்வருடம் ஆண்டு மாநாட்டின் நிர்வாகத்துக்கும் கலந்து கொள்பவர்களுக்கும் சூழ்நிலையும் மாறுபட்டதாகும். சில வசதிகள் கிடைக்கப் பெறாது. எனவே கலந்து கொள்பவர்கள் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டவாறு (நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடுகளில் ஏதேனும் குறை தோன்றி விட்டால் அதை) பொருட்படுத்தாதிருங்கள்.

ஹுஸூர் (அய்யதஹுல்லாஹு) அவர்கள் இது தொடர்பாகவும் துஆக்களின் பால் அதிக கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினார்கள்.

ஆண்டு மாநாடு மற்றும் விருந்தோம்பல் குறித்து கூறினார்கள்: ஆண்டு மாநாட்டிற்கு முந்தைய தினத்தில் பொதுவாக நான் விருந்தினர்கள் மற்றும் டியூட்டி கொடுப்பவர்களுக்கு அவர்களுடைய பொறுப்புகள் குறித்து கவனமுட்டுவேன். இவ்வருடம் அவ்வாறு நடக்கவில்லை. எனவே இன்று சிலவற்றை நான் கூறுவேன்.

விருந்தோம்பல் குறித்து எவ்விதமான முறையீடும் வரக்கூடாது. நிர்வாகம் எவ்வித முறையீடும் ஏற்படாமலிருக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

எல்லாத் துறைகளிலுள்ள பணியாளர்களும் தங்களுடைய டியூட்டிகள் மற்றும் தங்களுடைய பணிகளில் மிகவும் கைதேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். பெரிய பணிகளை கையாளும் திறமை பெற்றிருக்கிறார்கள். அவர்களால் புதிதாக வருபவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் முடியும். எனவே பணி தெரியாது என்ற வகையில் கவலை இல்லை. ஆயினும்

முஃமினுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்; இது அவருக்கு பயனளிக்கக் கூடியதாகும் என்ற அல்லாஹ்வின் கட்டளை இருக்கின்றது. நான் கூறியது போன்று ஆண்டு மாநாட்டின் ஏற்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே சில பணிகளில் அலட்சியப் போக்கின் காரணமாக குறைவு ஏற்படலாம். பருவநிலை மோசமாக இருப்பதால் சில துறைகள் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. விருந்தினர்கள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும் ஆண்டு மாநாட்டிற்கு வருகை தருகின்ற விருந்தினர்கள் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுடைய விருந்தினர்கள் ஆவார்கள். நாம் அவர்களுக்கு விருந்தோம்பல் செய்ய வேண்டும்.

விருந்தோம்பல் எத்தகையதொரு நற்பண்பு எனில் இது நபிமார்களின் ஒரு சிறப்பு பண்பாகும். எனவே ஆன்மீக ஜமாஅத்தாக இருக்கின்ற வகையில் நம்மிடம் இந்த பண்பு தெளிவாக வெளிப்பட வேண்டியது நம்முடைய கடமையாகும். ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய காலத்திலும் விருந்தினர்கள் அதிகமாக வர ஆரம்பிக்கையில் அன்னார் சஹாபாக்களிடம் விருந்தினர்களை பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். சஹாபாக்களும் மிக மகிழ்ச்சியுடன் விருந்தினர்களை தம்முடன் அழைத்துச் செல்வார்கள். காலையில் விருந்தினர்களிடம் தொண்டு செய்யப்பட்ட விதத்தைப் பற்றி கேட்கும் போது, ஒவ்வொருவரும் இதுபோன்று விருந்தோம்பலின் உரிமையை நிறைவேற்றிய விருந்து உபசரிப்பவர்களை நாங்கள் கண்டதில்லை என்று பதிலளித்தார்கள். ஆகவே இந்த முன்மாதிரி நம் முன் இருக்கின்றது. இக்கால கட்டத்தில் நாம் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களை ஏற்றுக் கொண்டிருக்கும் போது அன்னாரும் இது குறித்து நமக்கு வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

ஹுஸூர் (அய்யதஹுல்லாஹ்) அவர்கள் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் ஒரு மேற்கோளை எடுத்துரைத்தவாறு கூறுகிறார்கள்: ஒருவேளை விருந்தினர்கள் கடினமான வார்த்தைகளை உபயோகித்தாலும் கூட கோபமடையக் கூடாது. ஒருவேளை விருந்தினர் அஹ்மதியாக இருந்தாலும் கூட கடினமான வார்த்தைகளுக்கு கடினமான பதில் அளிக்கக் கூடாது. நம்மவராக இருந்தாலும் அந்நியராக இருந்தாலும் சரியே! ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் செய்த அசாதாரணமான விருந்து உபசரித்தலின் முன்மாதிரிகள் காணக்கிடைக்கின்றன. அவ்வாறு ஏன் இருக்காது! இஸ்லாத்தின் அழகிய வடிவம் நம் முன் வந்து, நாம் அதனை உலகிற்கு முன் எடுத்து வைக்கும் வண்ணம், உயரிய நற்பண்புகளை இக்காலகட்டத்தில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள்தான் நிலைநாட்ட வேண்டியிருந்தது.

ஹஸ்ரத் முஃப்தி முஹம்மது சாதிக் சாஹிப் (ரலி) அவர்களுடனான ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் விருந்து உபசரித்தலின் ஒரு சம்பவத்தை எடுத்துரைத்தவாறு ஹுஸூர் அன்வர் (அய்யதஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: அதில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தாமே தமது கைகளால் ஒரு (Tray) ட்ரேயில் அவர்களுக்காக உணவு கொண்டு வந்தார்கள். நமது வழிகாட்டியும் தலைவருமாக இருந்தும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் நமக்காக இவ்வளவு தொண்டாற்றுகிறார்கள் என்றால், அஹ்மதிகளாகிய நாம் பரஸ்பரம் எந்த அளவுக்கு நேசத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றெண்ணி, ஹஸ்ரத் முஃப்தி சாஹிப் (ரலி) அவர்களுடைய கண்களில் இருந்து கட்டுக்கடங்காமல் கண்ணீர் வந்தது.

ஒருமுறை படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் வீட்டில் இருந்த அனைத்து படுக்கைகளையும் விருந்தினர்களுக்குக் கொடுத்து விட்டார்கள். ஆனால் எவருக்கும் அதுபற்றிய தகவலை தெரிய விடவில்லை. சில சமயங்களில் சில மக்கள் தியாகங்களை செய்து விடுகிறார்கள். ஆனால் அதனை நினைவூட்டியும் காட்டுகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறினார்கள்: எந்த விருந்தினருக்கும் துன்பம் இருக்கக்கூடாது என்றே எப்போதும் என்னுடைய சிந்தனை இருக்கிறது. மேலும் கூறினார்கள்:

விருந்தினர்கள் உடைய உள்ளம் கண்ணாடியைப் போன்றது. சிறிதளவு காயப்பட்டாலும் உடைந்துவிடும்.

முதலில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் விருந்தினர்களுடன் அமர்ந்து உணவு உண்டு வந்தார்கள். ஆனால் பிறகு உணவுகளில் பத்தியம் மேற்கொள்ள வேண்டி இருந்ததாலும், விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகமான காரணத்தினாலும், இந்த நடை முறையை தொடர முடியவில்லை. எனவே ஒருமுறை லங்கர் கானாவின் இன்சார்ஜுக்கு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் அனைவரையும் கண்ணியத்திற்கு உரியவர்களாக கருதி அவர்களுக்கு தொண்டாற்றுங்கள் என்று அறிவுரை கூறினார்கள்.

அனைவரையும் விருந்தினராகக் கருதி சமமாகத் தொண்டாற்ற வேண்டும். ஒவ்வொருவருடனும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மேலும் கூறுகிறார்கள்: உங்கள் மீது நான் நல்லெண்ணம் கொண்டிருக்கின்றேன். எனவே நீங்கள் விருந்தினர்களுக்கு நன்கு தொண்டாற்றுங்கள்.

ஹஸூர் அன்வர் (அய்யதஹூல்லாஹ்) கூறினார்கள்: அந்த நல்லெண்ணம் தான் இன்றும் நிலைத்திருக்கின்றது.

சில துறைகளில் உள்ள பணியாளர்களுக்கு சில கடினங்களை சந்திக்க வேண்டியது வரும் என்று எனக்கு தெரியும். எச்சூழ்நிலையிலும் விருந்தினர்களுடன் நற்பண்புடன் நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய மேன்மையான நல்லொழுக்கத்தை காண்பிப்பதை உங்கள் மீது கடமையாக்கிக் கொள்ள வேண்டும். கலந்து கொள்பவர்கள் உடைய எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் இருந்தாலும் கூட சில பணியாளர்கள் விருந்தினர்களுக்கு சில விஷயங்களைக் குறித்து கவனமுட்டுகையில் விருந்தினர்கள் தவறாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒருவேளை எந்த விஷயத்தையும் கேட்கவில்லை என்றாலும் கூட அன்புடன் விருந்தினருக்குப் புரியவையுங்கள். இந்தக் கட்டுப்பாடுகளின் படி நடக்க வேண்டும் என்பது பெரும்பாலான விருந்தினர்களுக்கும் தெரியும். ஒருவேளை பணிபுரிபவர்களுடைய நடவடிக்கையும் சரியில்லை என்றால் மேலும் கடினங்கள் உருவாகலாம்.

ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஒரு முஃமினுடைய அடையாளமாக அவர் விருந்தினர்களுக்கு கண்ணியமளிப்பார் என்று கூறியிருக்கிறார்கள். நம்பிக்கை கொண்டவருடைய இந்த சிறப்பம்சம் ஒவ்வொருவரிடமும் உருவாக வேண்டும்.

விருந்தினர்கள் இந்த விஷயத்தையும் நினைவில் கொள்ளவேண்டும்! இஸ்லாம் விருந்து உபசரிப்பவர்களுக்கு கவனமுட்டுகின்ற அதே வேளையில் விருந்தினர்களுக்கும் அவர்களுடைய பொறுப்புகளின் பால் கவனமுட்டுகிறது. விருந்து உபசரிப்பவர்களுடைய நிர்பந்தத்தையையும் கருத்தில் கொள்ள வேண்டும். விருந்தினர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என்று விருந்து உபசரிப்பவர்களுக்குக் கூறியிருக்கிறது. விருந்தினர்களிடம், ஒருவேளை விருந்து உபசரிப்பவர்கள் (உங்களை உள்ளே) வர விடவில்லை எனில் நீங்கள் (உள்ளே) செல்லக்கூடாது என்று கூறியிருக்கிறது. அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் கூறுகிறான்: ஒருவேளை உங்களிடம் திரும்பச் சென்று விடுங்கள் என்று கூறப்பட்டால் திரும்பச் சென்று விடுங்கள். உங்களுக்கு இதுவே தூய்மைக்கான காரணியாகும்.

ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்வதன் ஒரு நோக்கம் தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்வதாகும். எனவே எனக்கும் கடிதம் எழுதி இருக்கின்ற சில மக்கள் நிர்வாகத்துக்குக் கட்டுப்பட வேண்டும்; தவறாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. முறையீடும் செய்யக்கூடாது. இவ்வாறான சூழ்நிலைக்காக துஆ செய்யுங்கள். இவ்வாறான சூழ்நிலைகளில் அதிகமாக மன்றாடி துஆ செய்ய வேண்டும்.

திருக்குர்ஆனின் படி செயல்படுவதில் சஹாபாக்கள் உடைய வழிமுறையும் வினோதமானதாக இருக்கிறது. ஒரு சஹாபியைப் பற்றி குறிப்பிட்டவாறு ஹஸூர்

(அய்யதஹூல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு சஹாபி மற்ற ஸஹாபியிடம் அவர் திருக்குர்ஆனின் கட்டளைக்காக, அதாவது விருந்து உபசரிப்பவர் நிராகரித்தால், திருக்குர்ஆனுடைய கட்டளையின்படி செயல்பட்டு வீட்டில் நுழையாமல் இருப்பதற்காக அடிக்கடி செல்கிறேன் என்று கூறினார். மற்ற சஹாபியும் கூட திருக்குர்ஆனின் கட்டளையின்படி செயல்பட்டு அவரை நுழைய அனுமதிக்கிறார். இருவரும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் திருக்குர்ஆன் படி செயல்படுகிறார்கள்.

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் திருக்குர்ஆனின் போதனையின்படி செயல்பட கவனமூட்டியுள்ளார்கள். தமது முன்மாதிரியால் அதன்படி செயல்பட்டுக் காண்பித்திருக்கிறார்கள். எனவே, எவரால் கலந்து கொள்ள முடியவில்லையோ அவர் எவ்வித முறையீடும் செய்யாமல் இருக்க வேண்டும். அவர் கலந்து கொள்ள முயற்சிக்கவும் கூடாது. எவர்களுக்கு அழைப்பிதழும், அனுமதியும் கிடைத்திருக்கின்றதோ அவர்கள் அவசியம் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் அனுமதி கிடைக்காதவர்களுடைய உரிமையைப் பறித்ததாக ஆகிவிடும். சீதோஷண நிலை சீரற்று இருப்பதை காரணமாக ஆக்காதீர்கள்.

ரப்வா மற்றும் காதியானின் மாநாடுகளைப் பற்றிக் கூறியவாறு ஹுஸூர் (அய்யதஹூல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: அங்கு திறந்த வானத்தின் கீழ் மழையிலும் மாநாடுகள் நடந்தன. யூகேவில் உள்ள இஸ்லாமாபாதிலும் கூட ஆரம்ப கால மாநாடுகளின் போது மாநாட்டு திடலுக்கு உள்ளே தண்ணீர் புகுந்துவிடும்.

ஹுஸூர் (அய்யதஹூல்லாஹ்) அவர்கள் தம்முடைய உதாரணத்தைக் கூறினார்கள்: இஸ்லாமாபாதின் ஆரம்ப மாநாடுகளின் போது ஸஜ்தா செய்யும் நேரத்தில் நெற்றியிலும் முழங்கால்களிலும் சேறு பட்டு விடும். ஆயினும் ஒரு உத்வேகத்துடன் மக்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

எனவே மீண்டும் ஹுஸூர் (அய்யதஹூல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: எவர்களுக்கு அனுமதி கடிதம் கிடைத்துள்ளதோ அவர்கள் அவசியம் வாருங்கள்.

சில நிர்வாக ரீதியான விஷயங்களின் பாலும் ஹுஸூர் (அய்யதஹூல்லாஹ்) அவர்கள் கவனமூட்டினார்கள். அதாவது, இடைவெளியை கடைப்பிடியுங்கள். உணவை வாங்கும்பொழுது முகக்கவசத்தை அணியுங்கள். டியூட்டி கொடுப்பவர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏற்பாட்டாளர்களின் ஏற்பாட்டின் கீழ் தக்பீர் முழக்கமிடப்பட்டால் மாஸ்க் அணிந்தவாறே அதற்கு பதில் அளியுங்கள். வாயையும் மூக்கையும் மூட வேண்டியது அவசியமாகும். (குறைவான எண்ணிக்கையிலான மக்கள் மற்றும் இந்த முன்னேற்பாடுகளைக் கருத்தில் கொண்டவாறு) பாதுகாப்பு விஷயத்தில் தளர்வை கடைபிடித்து விடாதீர்கள். அனைவரும் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு நீண்ட காலத்திற்குப் பிறகு சந்தித்துக் கொள்பவர்களை, அவர்களுடைய நீண்ட காலத்திற்குப் பிறகுள்ள சந்திப்பு, ஆண்டு மாநாட்டின் நிகழ்ச்சிகளை கேட்பதிலிருந்தும், துஆக்கள் செய்வதிலிருந்தும் விலக்கி வைத்து விட வேண்டாம்.

ஹுஸூர் (அய்யதஹூல்லாஹ்) அவர்கள் ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்ஹது (ரலி) அவர்கள் எடுத்துரைத்த ஒரு கருத்தை எடுத்துக் கூறினார்கள்: அல்லாஹுத்தஆலா ஆண்டு மாநாட்டின் நாட்களில் இறை தியானம் செய்வதன் ஒரு பலனாகக் கூறியிருப்பது யாதெனில், அல்லாஹ்வை நினைவு கூருவதனால் அல்லாஹுத்தஆலா அடியார்களை நினைவு கூருகிறான். எவரை அல்லாஹ் நினைவு கூருகின்றானோ அவரைவிட அதிக நற்பாக்கியசாலி வேறு யார் இருக்க முடியும்?

ஹுஸூர் (அய்யதஹூல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: தங்களுடைய நாடுகளில் அல்லது வீடுகளில் மாநாட்டை கேட்கின்ற அனைத்து அஹ்மதிகளும் இறை தியானத்தில் ஈடுபட்டிருங்கள். மாநாட்டின் சூழலில் இருந்து முழுவதுமாக பயன் பெற்றுக் கொள்ளுங்கள். மாநாட்டு நிகழ்ச்சிகளை முழு கவனத்துடனும், உளத்தூய்மையுடனும் கேட்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுள் உளத்தூய்மை உருவாக்குபவராக அல்லாஹ் ஆக்குவானாக.

(தமிழாக்கம்: மௌலவி முஹம்மது சுல்தான் மைதீன்)